



CASTLE TRADERS LIMITED

CIN : L51909TN1983PLC045632 GSTIN : 33AABCC8853F1ZR www.castletraders.co.in

Regd. Office : "BHARAT KUMAR BHAVAN", No.617, ANNA SALAI, Chennai - 600 006.

Phone : 044 4226 9666

E-mail : cs@khivrajmail.com

5th February, 2022

To

Listing & Compliance,
The Metropolitan Stock Exchange of India Limited,
Vibgyor Towers, 4th Floor,
Plot No. C62, Opp. Trident Hotel,
Bandra Kurla Complex,
Bandra (E), Mumbai – 400 098

Dear Sir,

Ref: Symbol: CASTLE; Series: BE; ISIN: INE262V01014

Sub: Newspaper Publication of Financial Results

We have enclosed the copy of the newspaper publication of Unaudited Financial Results (Standalone and Consolidated) of our Company for the Quarter and nine month ended December 31, 2021 as approved by the Board of Directors at their meeting held on 4th February, 2022 published both in Tamil and English Newspaper on 5th February, 2022.

We request you to kindly take this on record.

Thanking You,
Yours Sincerely,

For Castle Traders Limited

R. Manoranjan
Company Secretary



Encl: As Above

Multi-cornered contest on the cards for urban local bodies polls in TN

Chennai, Feb 5: A multi-cornered contest is on the cards for the urban local body elections in Tamil Nadu scheduled for February 19 with opposition parties, which were with the AIADMK till a few days ago, set to take on the ruling DMK.

The DMK continued to project a picture of unity and managed to retain its allies with the hope of repeating its victory in the Assembly election last year.

The Dravidian major retained the lion's share of about 165

wards with regard to Chennai Corporation and is eyeing for the indirect election of Mayor with absolute strength on its own while apportioning the remaining 35 seats to its allies - Congress, Viduthala Chiruthaigal Katchi (VCK) and the Left parties.

Upset over the meagre allocation of seats in Coimbatore, the Left parties decided to contest from 11 out of 15 wards in Kannampalayam town panchayat with the support of KMDK, another ally of the DMK. The DMK fielded Sameena

Selvam, widow of party functionary Selvam who was murdered in Madipakkam on Tuesday, from Ward 188 at Madipakkam here.

The ruling party's youth wing member Paruthi Ilamsuruthi, son of former State minister Paruthi Ilamvazhuthi, has been nominated for Ward 99 and he would take on former IAS officer Sivakami, who was roped in by the AIADMK.

The election would be held to fill 12,838 posts in 21 corporations, 138 municipalities, 490 town panchayats and 649 urban local bodies.

The final list of candidates would be announced on February 7 and counting of votes taken up on February 22. The entire election process would be completed by February 24.

Today being the last day for filing of nominations, several thousands of candidates from major political parties besides independents filed their papers. Immediately after his wedding this morning, BJP's N Vinodh Kumar, accompanied by his wife, rushed to the Chennai Corporation zonal office at Alandur, in wedding attire and filed the nomination papers seeking to contest from ward 162 in Chennai Corporation. The BJP is contesting from all the 200 wards in the Corporation.

The AIADMK, claiming it could not meet the expectations of the BJP during the seat-sharing negotiations, is also contesting from all the wards in Chennai and in other civic bodies.

DMK candidate for 8th ward in Pudukottai Anuradha came on a bullock cart and filed her papers while another DMK candidate Shalini arrived to file her papers to the accompaniment of Chenda Melam in Dharapuram.

LIC launches campaign for policyholders to revive lapsed policies

Chennai, Feb 5: To provide continued Risk Cover in these challenging times, LIC brings a valuable opportunity for the second time in the current financial year for revival of lapsed policies. A Special Revival Campaign is being launched from 7th February, 2022 to 25th March, 2022 for individual lapsed policies.

In view of the prevailing circumstances, concessions are being offered in late fee for other than Term Assurance and High Risk Plans, depending on the total premiums paid. There are no concessions on medical requirements. Eligible Health and Micro Insurance plans also qualify for the concession in late fee.

Under this Special Revival Campaign, Policies of specific eligible plans can be revived within

5 years from date of the First Unpaid Premium subject to certain terms and conditions.

The concession in the late fee charges is divided into three parts for better understanding by the clients. They are:

For total receivable LIC premium payment up to a range of Rs 1 Lakh, a rebate of 20% is allowed in the late fee charges or a maximum concession of Rs. 2,000 is eligible.

For total receivable LIC premium payment within a range of Rs 1 Lakh to Rs 3 Lakh, a rebate of 25% is allowed for the late fee charges or a maximum concession of Rs. 2,500 is allowed.

If the total receivable LIC premium payment exceeds a range of Rs 3 Lakh, then the rebate for the late fee charges is 30%, or the maximum concession allowed

is Rs. 3000.

100% concession will be given to Micro Insurance plans.

Policies which are in a lapsed condition during the premium paying term and not completed policy term are eligible to be revived in this campaign.

The campaign is launched for the benefit of those policyholders whose policies lapsed as they were not able to pay premiums on time due to unavoidable circumstances. LIC continues to play an active role in ensuring that its Policyholders stay protected. While the current COVID 19 pandemic scenario has emphasized the need for mortality protection, this campaign is a good opportunity for LIC's Policyholders to revive their policies, restore life cover and ensure financial security for their family.

NMF launches Navi US Total Stock Market Fund, closes on Feb 18

Chennai, Feb 5:

Navi Mutual Fund today launched the Navi US Total Stock Market Fund of Fund. The fund will invest in Vanguard Total Stock Market ETF, which is one of the largest passively managed US-based ETFs. The Fund's Expense Ratio will currently be 0.06% per annum*. Opening for subscription today, the NFO will close on 18th February 2022. SEBI's recent announcement putting temporary curbs on overseas investing has not impacted the NFO as the limit is on overseas mutual funds whereas the Navi US Total Stock Market Fund of Fund will invest in an ETF.

Vanguard Total Stock Market ETF (VTI) tracks the CRSP US Total Market Index which comprises 4000+ stocks,

representing nearly 100% of the investable equity US Market. Though the fund invests in US equities of all sizes - large, mid, small and micro capitalization, it has a considerable allocation to the most popular names such as Apple, Microsoft, Alphabet, Amazon, Facebook and Tesla.

The broad-based US index has provided an annualised return (in INR terms) of 28.15%, 20.11% and 20.27% over the last 1 year, 5 years and 10 years respectively (as of Dec 31, 2021). In addition to this, a low correlation between the equity markets of US and India and potential appreciation of Dollar against Rupee provides the Indian investor with a simple, low cost and well-diversified solution

to include US equities in their investment portfolios.

Sachin Bansal, Co-founder of the Navi Group said, "With this launch Navi is, for the first time, giving Indian retail

investors a convenient and low-cost means to participate in the entire US stock market. Our endeavour is to continue providing new investment opportunities to investors at the best possible cost."

Physical hearing from Feb 7 in Madras HC

Chennai, Feb 5: Hearing of cases would be on physical, virtual and hybrid mode with effect from February 7 subject to strict adherence of COVID-19 norms, the Madras High Court Registrar General said on Friday.

"Hearing of cases will be on physical/virtual/hybrid mode, subject to strict adherence of COVID-19 safety protocol such as maintaining social distancing, wearing of

mask, frequent hand wash etc," said a notification issued by Registrar General P Dhanabal.

In view of decline in Omicron variant/COVID cases in Tamil Nadu, the Acting Chief Justice Munishwar Nath Bhandari issued directions with regard to functioning of the High Court both at the principal seat here and at the Madurai Bench with effect from February 7, the notification said.

High Court directs Govt to shut down TASMAR bars

Chennai, Feb 5:

In a significant ruling that could affect the state's revenue and consumers of alcoholic beverages, the Madras High Court has directed the Tamil Nadu State Marketing Corporation (TASMAR) to close down in six months, all the bars established in its retail shops across the State.

State government owned TASMAR runs retail liquor outlets in Tamil Nadu since 2003 and before that private firms were allowed. Bars attached to such retail shops are however run by private parties. Wholesale liquor supply is also vested with TASMAR.

Justice C Saravanan, who gave the ruling last week (January 31), also held that any person found in an intoxicated condition at a public place, should be punished under the provisions of the Tamil Nadu Prohibition Act, 1937.

The consumption of alcohol as per the Act and the rules thereunder, is permissible only in private space and/or in one's home.

If TASMAR has to continue to encourage consumption of liquor in the so-called bars, the substantive law under the Act has to be amended, taking note of the changes in the society and in the light of the decision of the Supreme

Court taken in 2004.

Since the practice of running bars has been in vogue since 2003, which was not strictly in accordance with the provisions of the 1937 Act and Article 47 (dealing with public health and bringing prohibition) of the Constitution, the legislature may bring in suitable legislation to amend the Act, the judge,

however, said.

Till the law is amended and proper rules are framed, which are in tune and consistent with the provisions of the 1937 Prohibition Act, TASMAR shall refrain from granting licences/permits to the petitioners and others to do support service or business in the sale of snack or collecting used bottles, the judge said.

NEET: AIADMK blames DMK Govt for Raj Bhavan returning Bill

Chennai, Feb 5:

The main opposition AIADMK on Friday slammed the ruling DMK over the National Eligibility cum Entrance Test saying Governor R N Ravi returned to the government a Bill seeking exemption to Tamil Nadu from the entrance test as correct data was not presented to him.

Taking potshots at the ruling party for promising ahead of the Assembly elections in 2021 to get the

entrance exam cancelled upon assuming power, AIADMK Coordinator O Panneerselvam alleged that the Bill has not been forwarded by Raj Bhavan to the Centre for getting Presidential assent due to the 'complacent' attitude of the DMK regime.

Governor Ravi was not provided with 'right data and opinions' by the state government in connection with the Bill and that is the reason behind it getting returned to the state

government, claimed Panneerselvam, also a former chief minister.

The DMK spoke on NEET everyday before the Assembly election but set up a panel after winning the polls and delayed the matter for about four months, he alleged. Only later, the DMK regime brought a Bill in the Assembly, he said in a statement, adding that the Bill has however now been returned.



DMK leader T.R. Balu handing over CM Stalin's letter to Union External Affairs Minister Jai Shankar

Ensure participation of TN fishermen in Katchatheevu church fest, Stalin urges Centre

Chennai, Feb 5:

Chief Minister M K Stalin on Friday requested the Centre to urge Sri Lanka to allow Tamil Nadu fishermen to take part in the Katchatheevu St Anthony's church annual festival in keeping with the tradition.

The festival of St Antony at St Antony's church in Katchatheevu is celebrated every year during February-March and the Tamil Nadu government has been facilitating the safe journey of fishermen devotees who wish to participate in the fete, Stalin said in a letter to External Affairs Minister S Jaishankar.

"It has come to my notice that fishermen devotees of Tamil Nadu are not allowed to participate in the annual festival this year, citing various reasons by the Sri Lankan authorities." The Tamil fishermen

and pilgrims have spiritual and emotional attachment with St Antony's Church, Katchatheevu and have been participating in this traditional event for several decades now.

The news of denial by Sri Lankan authorities has caused deep disappointment among the fishermen community in the state. "In view of the above, I request you to urge the Government of Sri Lanka to enable the participation of Tamil Nadu fishermen in the annual festival of St Anthony's Church as has been the tradition every year. I am sure that your efforts will ensure in preserving good relations between the people of both countries." DMK's Lok Sabha floor leader T R Baalu handed over the Chief Minister's letter to Jaishankar in Delhi, an official release here said.



International Tech Park conducts largest environmental protection awareness session

Chennai, Feb 5: Capitaland's International Tech Park in Chennai has been recognized by World Records Union, an official registrar of world records, for organizing the largest environmental protection awareness session. The 45-minute-long session by Dr. Velan C, City Head - Chennai Operations addressed 1,268 students at the Government Girls Higher Secondary School, Ashok Nagar on 10 January 2022 where they were sensitized on the significance of protecting the environment.

The session focused on issues such as rising global warming, the effects of carbon emission on the planet, the utilization and management of natural resources and how eco-friendly measures can be adopted for a greener

future. The record is yet another recognition for Capitaland's sustainability efforts, with Capitaland Investment Limited (CLI) being named as one of the top real estate companies on the '2022 Global 100 Most Sustainable Corporations in the World' index by Corporate Knights Inc.

Commenting the achievement, Vinamra Srivastava, CEO, India Business Parks, Capitaland Investment said: "The recognition is a testament to Capitaland's commitment towards sustainability. Capitaland will continue to play our part in educating the future generations on their responsibility towards protecting the planet, so they can adopt an environment-conscious approach to life."

Solar lights on rails to keep elephants off

Coimbatore, Feb 5: To prevent accidents involving elephants crossing or walking on railway tracks, solar-powered lights are being installed to improve the visibility of locomotive pilots too.

The lights are being fixed by Southern Railway in 25 identified locations between Walayar in Kerala and Ettimadai in Coimbatore in Tamil Nadu where large herds of elephants cross or walk on the tracks, an official press release said. About 20 elephant were killed by trains in the last two decades, mostly at night.



CASTLE TRADERS LIMITED

(CIN: L51909TN1983PLC045632)

Regd. Office: Bharat Kumar Bhavan, No. 617, Anna Salai, Chennai - 600006

Phone no: 044 4226 9666 Website: www.castletraders.co.in E-mail: cs@khivrajmail.com

STATEMENT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER/NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2021

(Amt. in Rs.)

Particulars	Standalone						Consolidated					
	Quarter ended		Nine Months ended		Year ended	Quarter ended		Nine Months ended		Year ended		
	31.12.2021 Unaudited	30.09.2021 Unaudited	31.12.2020 Unaudited	31.12.2021 Unaudited	31.12.2020 Unaudited	31.12.2021 Unaudited	30.09.2021 Unaudited	31.12.2020 Unaudited	31.12.2021 Unaudited	31.12.2020 Unaudited	31.03.2021 Audited	
Total Income from Operations	7,39,58,390	1,15,73,820	1,22,67,955	8,62,10,134	2,95,37,120	8,87,72,202	7,39,58,390	1,15,73,820	1,22,67,955	8,62,10,134	2,95,37,120	8,87,72,202
"Net Profit/(Loss) before Tax (before Exceptional Items)"	47,32,087	5,36,641	7,32,148	49,15,061	16,58,265	18,90,500	47,32,087	5,36,641	7,32,148	49,15,061	16,58,265	18,90,500
"Net Profit/(Loss) after Tax (after Exceptional Items)"	35,41,120	4,01,586	5,41,901	36,78,056	11,58,012	13,86,033	35,41,120	4,01,586	5,41,901	36,78,056	11,58,012	13,86,033
Shares of Associate for the year profit/(Loss)	-	-	-	-	-	-	3,07,987	80,51,423	1,86,96,897	1,70,38,096	3,85,44,657	5,95,32,632
Profit/(Loss) for the year after Share from Associate	-	-	-	-	-	-	38,49,107	84,53,009	1,92,38,797	2,07,16,152	3,97,02,669	6,09,18,665
Total Comprehensive Income for the period	(90,89,962)	4,61,170	4,04,445	(71,05,922)	7,45,113	(71,00,403)	(92,32,722)	85,12,593	1,91,12,154	94,81,427	3,93,38,490	5,21,62,775
Equity share capital (Face Value of Rs.10/- per Share)	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000
Other Equity excluding revaluation reserves	-	-	-	-	-	2,65,58,850	-	-	-	-	-	16,36,41,848
Earning Per Share of Rs.10 each- Basic and Diluted EPS (not annualised)	14.45	1.64	2.21	15.01	4.73	5.66	15.71	34.50	78.53	84.56	162.05	248.65

Note:

1. The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchange under the Regulation 33 of the SEBI (LODR) Regulations, 2015. The full format of Financial Results are available on the Stock Exchange website namely www.mseil.in and on the Company's website www.castletraders.co.in

2. The above results for the Quarter and Nine months ending 31st December, 2021 were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors in their meeting held on 4th February, 2022.

3. The full impact of COVID19 still remains uncertain and could be different from our estimates when we prepared these financial results. The Company will continue to closely monitor any material changes to future economic conditions.

Place : Chennai
Date : February 4, 2022

For and on behalf of the Board of Directors
For CASTLE TRADERS LIMITED
Sd/-
BHARAT KUMAR CHORDIA
Wholtime Director - [DIN: 00049451]

